

முக்கிய விடயங்கள் ஆவணம்
அனைத்து வகை ஆதனங்களினால் ஆதாரப்படுத்தப்பட்ட கடன்

உற்பத்தியின் தன்மை	முக்கிய அம்சங்கள்	வட்டி விகிதங்கள் மற்றும் பிற கட்டணங்கள்	வசதியைப் பெறுவதற்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்	முக்கிய நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
அனைத்து வகை ஆதனத்தினால் ஆதாரப்படுத்தப்பட்ட கடன் என்பது வதிவிட அல்லது வர்த்தக ஆதனத்தின் மீது பதிவுசெய்யப்பட்டு ஈடுவைக்கப்பட்ட பிணைப்பொறுப்பினால் ஆதாரப்படுத்தப்பட்ட, ஏற்றுக்கொள்ளக்கூடிய தனிப்பட்ட மற்றும் ஆதனம் தொடர்புடைய நோக்கங்களின் வகைகளுக்காக நிதியை வழங்கி பரந்துப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்திசெய்வதற்காக வடிவமைக்கப்பட்டதாகும்.	- பசுமை அலைவரிசை விரைவு கண்டறிதல் அனுமதி செயன்முறை - கோரப்பட்ட ஆவணங்களை பூரணப்படுத்தப்படுமிடத்து 10 வேலைநாட்களுக்குள் கோவை செயன்முறைப்படுத்தல் மற்றும் வழங்கல். 5 வருடங்கள் வரையான அதிகூடிய கடன் மீள்கொடுப்பனவு காலப்பகுதி - குறைந்த வட்டி வீதம். - பசுமை அலைவரிசை சேவைக் கட்டணம் ரூபா. 30,000/= - எமது நாடளாவிய கிளை வலையமைப்பு ஊடாக இலகுவான அணுகல். 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கை பிரஜையொருவராக இருத்தல். - கடன்பெறுநர் இலங்கையில் வசித்தல் வேண்டும். - SDB அல்லது வேறு நிதி நி-றுவனங்களுடன் ஏதேனும் கடன் வசதிக-ளில் தவறியிருத்தலாகாது. - தனிப்பட்ட சேவை தொழில்வல்லுநர்கள், அரச/ அரை அரச/ தனியார் துறை நி-றுவனங்களில் சம்பளம்பெறும் ஊழியர்கள், ஒப்பந்த அடிப்படையிலான அல்லது செயற்றிட்ட அடிப்படையிலான ஊழியர்கள், தொழில்வாண்மையாளர்கள், ஓய்வூதியதாரர்கள், வெளிநாட்டில் பணிபுரி-வோர், கிரமமான வருமானத்தை உறுதிப்படுத்தக்கூடிய சுயதொழில் முயற்சியாளர்கள்,	வட்டி விகிதம்/அபராதங்கள்/கட்டணங்கள் மேலும் தகவலுக்கு, நீங்கள் எங்கள் அழைப்பு மையத்தை 011 5 411 411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது எங்கள் வங்கியின் வலைத்தளத்தை https://www.sdb.lk/en/rates இல் பார்வையிடவும்.	உங்கள் அருகிலுள்ள SDB கிளையைப் பார்வையிடவும் அல்லது தொடர்பு கொள்ளவும்.	- அதிகூடிய கடன் தொகை கடன்பெறுநரின் மீளச்செலுத்தும் திறன் மற்றும் வங்கியினால் மதிப்பிடப்பட்டவாறு ஆதனத்தின் கட்டாய விற்பனை பெறுமதி (FSV) என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். - கடன் வழங்கப்படும் ஆதனத்தின் மீது அல்லது விண்ணப்பதாரியினால் உடைமைக் கொள்ளப்பட்டுள்ள ஆதனத்தின் மீது அடிப்படை ஈடு மேற்கொள்ளப்படும். - தீக்காப்பீடு மற்றும் உரித்துக் காப்பீடு (செல்லுபடியாகுமெனில்) என்பன பயனுரித்துக்காக SDB வங்கிக்கு குறித்தொதுக்கப்படல்வேண்டும். - கடன்பெறுநரின் வயது, அவரது தொழிற்காலம், மற்றும் அவர்களது வருமான மூலம் என்பன கடன் காலப்பகுதியினைத் தீர்மானிக்கின்றபோது கருத்திற்கொள்ளப்படும். - வெளிநாட்டு பணியாளர்களுக்கு



#wheretheyouarevalued

முக்கிய விடயங்கள் ஆவணம்
அனைத்து வகை ஆதனங்களினால் ஆதாரப்படுத்தப்பட்ட கடன்

	சுயதொழில்வாண்மையாளர்கள்/வியாபார உரிமையாளர்கள், பசுமை சக்தி செயற்றிட்டத்திலிருந்து கிரமமாக வருமானம் பெறுபவர்கள், முதலீட்டு கோவைகளுடனான ஓய்வுபெற்றவர்கள், வாடகை வருமான-முடையோர் மற்றும் ஏனைய நி-லயான/கிரமமான வருமானமுடையோர் உள்ளிட்டோர் தகுதியான விண்ணப்பதாரிகளாவர். - குறைந்தபட்ச கடன்தொகை 1 மில். ரூபா ஆகும். - அதிகூடியதாக ஆதனத்தின் சந்தைப் பெறுமதியில் 75% கருத்திற்கொள்ளப்படும். - வீடு கட்டுமான நோக்கங்களுக்காக, BOQ (அளவுகளின் விலைச்சிட்டை) மதிப்பாய்வு கருத்திற்கொள்ளப்படும். - விண்ணப்பதாரியினால் உடைமைக்கொள்ளப்பட்ட ஆதனமானது கடனுக்கான பிணையாக ஈடுகொள்ளப்படும். (செல்லுபடியாகும் நிபந்தனைகள்: விபரங்களுக்கு, அருகிலுள்ள SDB வங்கிக் கிளையை நாடவும்.) - DTA காப்புறுதி உள்ளடக்கம் கட்டாயமானதல்ல.			அல்லது வெளிநாட்டு வரு-மானத்தை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கு, சக-கடன்பெறுநராக நெருங்கிய குடும்ப உறுப்பினரை உள்ளடக்கும் ஏற்பாட்டுடன், அதிகூடிய காலப்பகுதி 5 வருடங்களாகும்.
--	--	--	--	---

முறைப்பாடு கையாளும் செயன்முறை

வாடிக்கையாளர்கள் தங்களது பின்னூட்டங்களையும் முறைப்பாடுகளையும் பின்வரும் முறைகளைப் பயன்படுத்தி சமர்ப்பிக்கமுடியும்.



#wheretheyouarevalued

முக்கிய விடயங்கள் ஆவணம் அனைத்து வகை ஆதனங்களினால் ஆதாரப்படுத்தப்பட்ட கடன்

- SDB வங்கியின் அழைப்பு மையத்தினை 011 5 411 411 எனும் இலக்கத்தின் மூலமாகவோ, தலைமை அலுவலக வாடிக்கையாளர் முறைப்பாடுகள் கையாளல் பிரிவினை 011 2 832 571 என்ற எண்ணின் ஊடாகவோ அல்லது customercare@sdb.lk எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது மத்திய வாடிக்கையாளர் முறைப்பாடு கையாளல் அதிகாரியினை headfcp@SDB.lk எனும் மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்புகொள்ள முடியும். எமது வாடிக்கையாளர் முறைப்பாடு கையாளும் நடைமுறை குறித்து மேலும் அறிய, <https://www.sdb.lk> எனும் இணையதளத்தை பார்வையிடலாம்.
- **உங்களது முறைப்பாடுகளை தபால் மூலமாக சமர்ப்பிக்க முடியும்:**

பொறுப்பாளர், வாடிக்கையாளர் முறைப்பாடு கையாளல் பிரிவு,
SDB வங்கி தலைமை அலுவலகம், இல.12, எட்மன்டன் வீதி, கிருலப்பனை, கொழும்பு 6.
- எமது உற்பத்திகள் மற்றும் பணிகள் தொடர்பாக ஏதேனும் கருத்துகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் எங்கள் கிளைகளை நாடலாம். (உங்களுக்கு அருகிலிருக்கும்) அல்லது எமது அழைப்பு மையத்தைத் தொடர்புகொள்ளலாம். உங்களுக்கு அருகிலிருக்கும் கிளையை அறிந்துக்கொள்ள அழைப்பு மையத்தினை 011 5 411 411 எனும் இலக்கத்தின் மூலமாகவோ அல்லது எமது வங்கியின் <https://www.sdb.lk> எனும் இணையதளத்தை பார்வையிடலாம்.



#wheretheyouarevalued